

விவசாயத்துறை நிவீனமயமாக்கல் செயற்திட்டம் - பகுதி 01 - 2024

விவசாயத்துறை நிவீனமயமாக்கல் செயற்திட்டம் - பகுதி 01 இன் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட 2017 சனவரி 17 ஆம் திகதிய 5873-எஸ்கே ஆம் இலக்க நிதியளித்தல் உடன்படிக்கையின் பீ.3 இன் II ஆம் பிரிவின் 2 ஆம் பட்டியலுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 செயற்திட்டத்தின் அமுலாக்கம், நோக்கங்கள், நிதியளிப்பு மற்றும் காலப்பகுதி

நிதியளித்தல் உடன்படிக்கையின் பிரகாரம், பெருந்தோட்ட அமைச்சு செயற்திட்டத்தின் நிறைவேற்றல் மற்றும் அமுலாக்கல் முகவராக உள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள சிறுதொழில் விவசாயிகள் மற்றும் விவசாய வணிகங்களின் விவசாய உற்பத்தித் திறனை அதிகரித்தல், சந்தை நுழைவை மேம்படுத்துதல் மற்றும் பெறுமதிச் சேர்க்கையை அதிகரித்தல் என்பவற்றிற்கு ஆதரவளிப்பதே செயற்திட்டத்தின் நோக்கங்களாகும். முதலீட்டு தயார்படுத்தல் உதவி, விவசாயி உற்பத்தியாளர் ஒழுங்கமைப்புக்கள் மற்றும் விவசாய வணிகங்களிற்கான மானியங்களை இணைத்தல் மற்றும் பகுதியளவு கடன் உத்தரவாதம் எனும் பெயரிலான 03 கூறுகளின் கீழ் செயற்திட்ட நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுகின்றன. நிதியளித்தல் உடன்படிக்கையின் பிரகாரம், செயற்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட மொத்தக் கிரயம் ரூபா 20,151.61 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 105.15 மில்லியன் தொகையானதுடன் அதில் ரூபா 11,700.61 மில்லியனிற்கு சமமான ஐ.அ.டொலர் 61.05 மில்லியன் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால் நிதியளிக்கப்படுவதற்கு உடன்பாடு காணப்பட்டது. ரூபா 8,451 மில்லியனிற்குச் சமமான ஐ.அ.டொலர் 44.10 மில்லியன் மிகுதித் தொகை பயனாளிகளினால் நிதியளிக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. செயற்திட்டம் அதன் நடவடிக்கைகளை 2016 ஒக்தோபர் 15 ஆம் திகதி ஆரம்பித்திருந்ததுடன் 2021 ஒக்தோபர் 31 அளவில் பூர்த்தி செய்யப்படுவதற்கு பட்டியலிடப்பட்டிருந்தது. பின்னர் செயற்திட்டத்தின் காலப்பகுதி 2024 திசெம்பர் 31 வரை நீடிக்கப்பட்டது.

1.3 அபிப்பிராயம்

செயற்திட்டத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான செலவினக் கூற்றினையும் அதனது காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டுத் தத்துவவங்களுக்கு இணங்க இணைக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.4 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.5 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டுத் தத்துவங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது. செயற்திட்டத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும். இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி செயற்திட்டத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எனது கணக்காய்வின் போது என்னால் இனங்காணப்படுகின்ற உள்ளகக் கட்டுப்பாடுகளிலுள்ள ஏனைய விடயங்களிற்கிடையேயான ஏதாவது முக்கியமான குறைபாடுகள் உள்ளடங்கிய முக்கியமான கணக்காய்வுக் காண்புகள் தொடர்பாக ஆளுகையுடன் தொடர்புபடுத்தப்பட்டவைகளை நான் தெரிவிக்கின்றேன்.

2. பெளதீக செயலாற்றல்

2.1 செயற்திட்ட நடவடிக்கைகளின் பெளதீக மற்றும் நிதி முன்னேற்றம்

கூறு	2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு	எதிர்பார்க்கப்பட்ட பெளதீக செயலாற்றல்	அடையப்பட்ட செயலாற்றல்	தாமதம்/ கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ) ஓட்டுமொத்தம்	100	86.7	இந்த செயற்திட்டம் 2017 சனவரி 17 அன்று ஐந்து ஆண்டு கால மூல அவகாசத்துடன் தொடங்கியது. இருப்பினும், பல்வேறு சவால்கள் காரணமாக, காலக்கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டதுடன் திருத்தப்பட்ட முடிவுறுத்தல் திகதி 2024 திசெம்பர் 31 என நிர்ணயிக்கப்பட்டது. நீட்டிப்புகள் இருந்தபோதிலும், திருத்தப்பட்ட அட்டவணையின் முடிவில் செயற்திட்டம் ஓட்டுமொத்த பெளதீக முன்னேற்றத்தில் 86.7 சதவீதத்தை மட்டுமே அடைந்துள்ளது. தொடர்ச்சியான தாமதம் அதிகரித்த செலவுகள் பங்குதாரர்களின் நம்பிக்கையைக் குறைத்து, செயற்திட்ட நன்மைகளை சரியான நேரத்தில் அடைவதில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.	கருத்துக்கள் பெறப்பட்டிருக்கவில்லை.	செயற்திட்டத்தின் நடவடிக்கைகள் திட்டமிட்ட நேரத்தினுள் முடிக்கப்பட வேண்டும்.	
(ஆ) PDO-3 – செயற்திட்டத்தால் ஊக்குவிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட விவசாய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்ட வாடிக்கையாளர்கள்- (உற்பத்தித்திறன் காட்டி, எண்ணிக்கை)	70,500	38,203 (சதவீதமாக 54)	2025 மார்ச் 01 இல் உள்ளவாறு செயற்திட்ட நோக்கத்தின் இலக்குகள் 59 சதவீதத்திற்கும் குறைவான அளவில் அடையப்பட்டுள்ளன என்பது அவதானிக்கப்பட்டது. இது செயற்திட்ட செயல்படுத்தலின் செயல்திறன் மற்றும் வினைத்திறன் குறித்த கவலைகளை எழுப்புகிறது.	இணங்கப்பட்டது.	செயற்திட்டத்தின் நடவடிக்கைகள் திட்டமிட்ட நேரத்தினுள் முடிக்கப்பட வேண்டும்.	

(இ)	PDO-4 - செயற்திட்டத்தால் ஊக்குவிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட விவசாய தொழில்நுட்பத் தை ஏற்றுக்கொண்ட வாடிக்கையாளர்கள்-பெண்கள் (உற்பத்தித்திறன் காட்டி, எண்ணிக்கை)	36,000	20,844 (சதவீதமாக 58)	2025 மார்ச் 01 இல் உள்ளவாறு செயற்திட்ட நோக்கத்தின் இலக்குகள் 59 சதவீதத்திற்கும் குறைவான அளவில் அடையப்பட்டுள்ளன என்பது அவதானிக்கப்பட்டது. இது செயற்திட்ட செயல்படுத்தலின் செயல்திறன் மற்றும் வினைத்திறன் குறித்த கவலைகளை எழுப்புகிறது.	இணங்கப்பட்டது. செயற்திட்டத்தின் நடவடிக்கைகள் திட்டமிட்ட நேரத்தினுள் முடிக்கப்பட வேண்டும்.
-----	--	--------	----------------------	--	---

2.2 களப் பரீட்சிப்பின் மீதான அவதானிப்புக்கள்

கணக்காய்வு விடயம்	முகாமைத்துவத்தின் பதில்	கணக்காய்வாளரின் பரிந்துரை
(அ) 2020 திசெம்பர் 30 அன்று கம்பனிக்கு ரூபா.9.8 மில்லியன் பொருந்தக்கூடிய மானியத்தை வழங்க ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் எட்டப்பட்டது. முதல் பொருந்தக்கூடிய மானியத் தொகை ரூபா.4.55 மில்லியன் தொகை 2020 திசெம்பர் 16 அன்று வழங்கப்பட்டதுடன் இரண்டாவது பொருந்தக்கூடிய மானியத் தொகை ரூபா.4.27 மில்லியனும் 2022 மார்ச் 31 இல் உள்ளவாறு மொத்தம் ரூபா.8.82 மில்லியன். வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கான கொத்துகளை நிறுவுதல், விவசாயிகளுக்கு வசதிகளை வழங்குதல், கொத்து விவசாயிகளின் அறுவடையை வாங்குதல் மற்றும் எதிர்பார்க்கப்படும் உற்பத்தி இலக்குகளுடன் தேசிய பொருளாதாரத்தில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை வருவாயைச் சேர்ப்பது உள்ளிட்ட மானியங்களைப் பெறுவதற்காக வழங்கப்பட்ட நோக்கங்கள் அடையப்படவில்லை. மேலும், முன்றாவது பொருந்தக்கூடிய மானியத் தொகை பெறப்படவில்லை.	கொவிட் 19 தாக்கம் மற்றும் செயல்படுத்தல் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இயந்திரம் மற்றும் நிர்மாணப் பொருட்களில் ஏற்பட்ட விலைஏற்றம் காரணமாக ஒப்புக்கொள்ளப்பட்ட பாதீட்டின் பல செயல்பாடுகளை நிறுவனம் செயல்படுத்தத் தவறிவிட்டது. மேலும், முடிக்கப்பட்ட பொருட்களுக்கான முன்னறிவிக்கப்பட்ட சந்தை வாய்ப்புகளில் சில வரம்புகள் இருந்தன, எனவே நிறுவனம் எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு வருவாயையும் உள்ளூர் விற்பனையையும் பூர்த்தி செய்ய முடியவில்லை.	செயற்திட்டத்தின்படி இலக்குகளின் அடைதலை இந்த செயற்திட்டம் கண்காணிக்க வேண்டும்.
(ஆ) மருந்து சப்ளிமெண்ட்ஸ் உற்பத்தி, உணவு மற்றும் பானங்கள் மற்றும் அழகு பராமரிப்புப் பொருட்களை பொதி செய்தல், தரமான பொருட்களை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி சந்தையைக் கைப்பற்றுதல், புதிய இயந்திரங்கள் மூலம் ஏற்கனவே உள்ள தயாரிப்புகளை மேம்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளில் கவனம் செலுத்துதல்	அங்கீகரிக்கப்பட்ட மானியத்தின் 2வது பகுதி, செயற்திட்ட நடவடிக்கைகளின் அடையப்பட்ட பௌதீக முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, முற்பணக் கொடுப்பனவாக கம்பனிக்கு வெளியிடப்பட்டது.	செயற்திட்டம் திட்டமிட்டபடி இலக்கின் சாதனைகளைக் கண்காணிக்க வேண்டும்.

மற்றும் வெளிநாட்டு சந்தைக்கு புதிய பொதி முறைகளை அறிமுகப்படுத்துதல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக கடுவெல பிரதேச செயலகப் பகுதியில் நிறுவப்பட்ட நிறுவனத்திற்கு ரூபா.20 மில்லியன் மானியம் வழங்குவதற்கான ஒப்பந்தம் 2019 ஏப்ரல் 23 அன்று கையெழுத்தானது. இரண்டாவது பொருத்தக்கூடிய மானியத் தொகை 2019 ஆகஸ்டுக்குள் வழங்கப்பட்டது, ஆனால் கம்பனி விரும்பிய இலக்குகளை அடையவில்லை.

(இ) 2024 ஏப்ரல் 08 அன்று மேற்கொள்ளப்பட்ட பொருத்த மானிய திருத்தத்தில் ரூபா.20 மில்லியனுக்கான பொருத்த மானியம் ரூபா.20 மில்லியனில் இருந்து ரூபா.15.54 மில்லியனாகக் குறைக்கப்பட்டது. 2019 ஆகஸ்ட் 19 அன்று முதல் மற்றும் இரண்டாவது பொருத்த மானியத் தவணைகள் ரூபா.18 மில்லியனாக செலுத்தப்பட்டதால், கம்பனிக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான பொருத்த மானியத் தவணைகள் ரூபா.2.45 மில்லியனாக இருந்தன. 2024 திசம்பர் 31 அன்று ரூபா.2.45 மில்லியனுக்கான அதிகப்படியான பொருத்த மானியத் தவணைகள் வசூலிக்கப்படவில்லையென்பதுடன் பொறுப்பான அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ASMP இரண்டாவது தவணையில் தீர்க்கப்படாத தொகையை வேறு எந்த தரப்பினரும் வெளிப்படுத்துவதற்கு/ புகாரளிப்பதற்கு முன்பே, திருப்பித் தருமாறு கம்பனிக்கு தெரிவித்து நடவடிக்கை எடுத்துள்ளமையால் ASMP அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க எந்த காரணமும் இல்லை.

அதிகமாகச் செலுத்தப்பட்ட தொகையை மீட்டு, பொறுப்பான அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

(ஈ) இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலகப் பகுதியில் இயங்கும் இந்த கம்பனி செயற்திட்டத்திலிருந்து ரூபா.15.54 மில்லியன் பொருத்தக்கூடிய மானியத்தைப் பெறுவதற்கு 2022 திசம்பர் 19 அன்று ஒப்பந்தம் செய்து கொண்டது. 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள், முதல் மற்றும் இரண்டாவது பொருத்தக்கூடிய மானியத் தவணை பெறப்பட்டது, ஆனால் மூன்றாவது பொருத்தக்கூடிய மானியத் தவணை பெறப்படவில்லை. முதல் பொருத்தக்கூடிய மானியத்திலிருந்து பெறப்பட வேண்டிய ரூபா.3.585 மில்லியன் மதிப்புள்ள இயந்திரங்களும், இரண்டாவது பொருத்தக்கூடிய மானியத்திலிருந்து வாங்கப்பட வேண்டிய ரூபா.1.677 மில்லியன் மதிப்புள்ள இயந்திரங்களும் 2024 திசம்பர் அளவிலும் வாங்கப்படவில்லை. அதன்படி, செயற்திட்ட அதிகாரிகள் மானியங்களை வழங்குவதை மேற்பார்வையிடவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.

அனைத்து இயந்திரங்களையும் வாங்கிய பிறகு, நிறுவனத்திற்கு மூன்றாவது தவணை விடுவிக்கப்பட்டது. இதற்கு முன்னர், இரண்டாவது தவணை மற்றும் மூன்றாவது தவணை வெளியிடப்படுவதற்கு முன்பு, பொருத்த மானிய முகாமையாளர் (MGM) மற்றும் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு (M&E) நிபுணர் தளத்தைப் பார்வையிட்டார்.

செயற்திட்டங்களுக்கு மானியங்கள் வழங்குவது, குறிப்பிட்ட காலத்திற்குள் மற்றும் இலக்குகளுக்குள் அடையப்பட வேண்டும்.

(உ) இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம பிரதேச செயலகத்தல் இலவங்கப்பட்டை பதப்படுத்தும் மையத்தை நிறுவுதல் மற்றும் அறுவடை செயல்முறையை மேம்படுத்துதல் என்ற இறுதி நோக்கத்துடன் ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு, செயற்திட்டப் பொருத்த மானியங்களின் கீழ் ரூபா.10.56 மில்லியன் மானியத்தைப் பெறுவதற்கு கம்பனி ஒப்பந்தம் செய்துள்ளது. 2019 நவம்பர்க்குள், கம்பனி முதல் மற்றும் இரண்டாவது பொருத்தக்கூடிய மானியத் தவணைகளாக ரூபா.9.51 மில்லியன் நிதியைப் பெற்றுள்ளதுடன் 2024 திசம்பர்க்குள், நிறுவனம் செயல்பாடுகளை நிறுத்திவிட்டது. அதன்படி, இலவங்கப்பட்டை அறுவடை செயல்முறையை மேம்படுத்துதல், ஏற்றுமதி சந்தையில் இலவங்கப்பட்டை பொருட்களை அறிமுகப்படுத்துதல், ஒரு நாளைக்கு 5000 கிலோ புதிய இலவங்கப்பட்டை உற்பத்தியை எளிதாக்கும் ஒரு மாதிரி திட்டமாக அதை உருவாக்குதல், அயகமவைச் சுற்றியுள்ள இலவங்கப்பட்டை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குதல் போன்ற நிறுவனத்தின் விரும்பிய நோக்கங்கள் அடையப்படவில்லை. மேலும், 5 ஆண்டுகளுக்குப் பிறகும் நிறுவனம் இறுதிப் பொருத்த மானியத் தவணையைப் பெறவில்லை என்பதும், நிறுவனத்துடன் ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கு முன்னும் பின்னும் நிறுவனத்தின் செயல்திறனைத் செயற்திட்டம் முறையாக மதிப்பீடு செய்யவில்லை என்பதும் அவதானிக்கப்பட்டது. கடனைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் வட்டி ஆகியவற்றின் அடிப்படையில் உலக வங்கி நிதியத்திலிருந்து இலங்கை அரசு கடன் பெற்றிருந்தாலும், அரசாங்கத்திற்கு போதுமான எதிர்பார்க்கப்பட்ட நன்மைகளை வழங்க முடியவில்லை.

முதல் மற்றும் இரண்டாவது தவணையாக ரூபா.9.515 மில்லியன் பெறப்பட்டதைத் தொடர்ந்து, நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் இலவங்கப்பட்டை பதப்படுத்தலைத் தொடங்கியது. எனினும், எதிர்பாராத வெள்ளம் காரணமாக, இயந்திரங்களின் ஒரு பகுதி நீரில் மூழ்கியது, இதனால் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மூன்றாவது தவணை வழங்கப்பட்டதுடன் அதன் பின்னர் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், நிலவும் பொருளாதார நிலைமைகள் காரணமாக நிறுவனம் முதலில் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகளை அடைய முடியவில்லை. ஆயினும்கூட, நிறுவனம் விரைவில் அதன் இலக்குகளை அடைவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளது.

திட்டமிட்டவாறு இலக்குகளின் அடைதலை அடிக்கடி மேற்பார்வை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

**2.3 குறைவாகப் பயன்படுத்திய வளங்கள்
கணக்காய்வு விடயம்**

முகாமைத்துவத்தின் பதில்கள்

**கணக்காய்வாளரின்
பரிந்துரைகள்**

- (அ) செயற்திட்டம் 2017 சனவரி 17 இல் தொடங்கப்பட்டதுடன் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிதிப் பயன்பாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஐடிஏ கடனினால் ஒதுக்கப்பட்ட ஐ.அ.டொலர் 48.62 மில்லியனில் ஐ.அ.டொலர் 43.73 மில்லியன் மட்டுமே இந்தத் செயற்திட்டத்தால் பயன்படுத்தப்பட்டிருந்தது. இது 90 சதவீதமாக இருந்தது. எனவே, மீதமுள்ள மூன்று மாத காலப்பகுதியை மீதி நிதிகளுடன் கருத்தில் கொள்ளும்போது, நிதியின் பயன்பாடு வினைத்திறனற்றதாக இருப்பது அவதானிக்கப்பட்டது.
- (ஆ) இச் செயற்திட்டம் மீளாய்வாண்டிற்கான மீளச் செலுத்தக்கூடிய வெளிநாட்டுக் கடனுக்கான ஒதுக்கமான ரூபா 1,600 மில்லியனிலிருந்து ரூபா 1,250.31 மில்லியனை மாத்திரம் பயன்படுத்தியிருந்தது. எனவே, மொத்த ஒதுக்கீட்டில் 22 சதவீதத்தை குறிக்கும் ரூபா 349.69 மில்லியன் செயற்திட்டத்தால் பயன்படுத்தப்படவில்லை.
- பொருந்தக்கூடிய மானியத்தைப் பயன்படுத்துவது முற்றிலும் முன்மொழிபவரின் செயல்திறனைப் பொறுத்தது. இயக்குநர்கள் குழு, அந்த துணைச்செயற் திட்டங்களின் குறைவான செயல்திறனைக் குறிப்பிட்டு, சில துணைத் செயற்திட்டங்களைக் குறைத்து மறுசீரமைக்க முடிவு செய்தது. எனவே, அந்த துணைத் செயற்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செயற்திட்டத்தால் பயன்படுத்தப்படவில்லை.
- கடன் நிதி வினைத்திறனாக பயன்படுத்த வேண்டும்.
- கடன் நிதி வினைத்திறனாக பயன்படுத்த வேண்டும்.

2.4 சர்ச்சைக்குரிய தன்மையிலான கொடுக்கல்வாங்கல்கள்

கணக்காய்வு விடயம்

முகாமைத்துவத்தின் பதில்கள்

**கணக்காய்வாளரின்
பரிந்துரைகள்**

- (அ) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா.9,811 மில்லியன் அங்கீகரிக்கப்பட்ட பொருந்தக்கூடிய மானிய மதிப்புடன் 1,449 செயற்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்த செயற்திட்டம், இவற்றில், மூன்று பொருந்தக்கூடிய மானியத் தவணைகளாக வழங்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை 1,253 ஆகவும், வழங்கப்பட்ட பொருந்தக்கூடிய மானியங்களின் மதிப்பு ரூபா.7,721 மில்லியனாகவும் இருந்தது. 2024 திசெம்பர் அளவில், முதல் மற்றும் இரண்டாவது பொருந்தக்கூடிய மானியத் தவணைகளில் வழங்கப்பட்ட
- மொத்தம் உள்ள 1449 திட்டங்களில் 61 துணைத் திட்டங்கள் செயற்திட்ட ஒப்பந்தத்தை பின்பற்றாத சிக்கல்களைக் கொண்டுள்ளன. ஒப்பந்தத்தை மீறுதல் மற்றும் மீறுதல் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த துணைச் செயற்திட்டங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. 1261 செயற்திட்டங்கள் சீராக இயங்கி வருகின்றன.
- செயற்திட்டத்தின் நடவடிக்கைகள் திட்டமிட்ட நேரத்தினுள் முடிக்கப்பட வேண்டும்.

செயற்திட்டங்களின் எண்ணிக்கை 61 ஐ எட்டியுள்ளது மற்றும் வழங்கப்பட்ட பொருந்தக்கூடிய மானியங்களின் மதிப்பு ரூபா.660 மில்லியனை எட்டியுள்ளது. ரூபா.660 மில்லியன் மதிப்புள்ள செயற்திட்டங்கள் தங்கள் இலக்குகளை அடையாத முடிக்கப்படாத செயற்திட்டங்கள் என்பது அவதானிக்கப்பட்டது. மீளாய்வாண்டின் இறுதிக்குள் அந்த செயற்திட்டங்கள் தொடர்பாக ASM செயற்திட்டத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ASMP முதல் பொருந்தக்கூடிய மானியத் தவணையை மட்டுமே வழங்கிய 59 செயற்திட்டங்கள் இருந்தன, வழங்கப்பட்ட மானிய மதிப்பு ரூபா.154.525 மில்லியன் ஆகும். முதல் பொருந்தக்கூடிய மானியத் தவணை வழங்கப்பட்ட அனைத்து செயற்திட்டங்களும் தோல்வியடைந்தன. 2024 திசெம்பர் 31 அன்று, 05 நிறுவனங்களிடமிருந்து ரூபா.14.97 மில்லியன் பொருந்தக்கூடிய மானியங்கள் மீட்கப்பட்டன. பொருந்தக்கூடிய மானியங்களைப் பெற்ற நிறுவனங்களின் உரிமையாளர்களின் இறப்பு மற்றும் வங்கிமுடக்கம் காரணமாக, மூன்று நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ரூபா.12.35 மில்லியன் கைவிடப்பட்டது.

(ஆ) கிடைக்கக்கூடிய தகவல்களின்படி, 2025 ஏப்ரல் 30 இல் உள்ளவாறு, மொத்தம் 1,380 செயற்திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இதில் 154 பெரிய அளவிலான செயற்திட்டங்கள், 311 சிறிய அளவிலான செயற்திட்டங்கள் மற்றும் 914 கிளஸ்டர் செயற்திட்டங்கள் அடங்கும். செயற்திட்ட ஒப்பந்தத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள தேவைகளுக்கு ஏற்ப, 2025 யூன் 05 இல் உள்ளவாறு விவசாயத்துறை நவீனமயமாக்கல் செயற்திட்டத்தால் 269 நிறைவு அறிக்கைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டது. இது செயற்திட்ட ஆவணங்களில் குறிப்பிடத்தக்க குறைபாட்டை பிரதிபலிக்கிறது மற்றும் அறிக்கையிடல் கடமைகளுக்கு இணங்குவது மற்றும் செயற்திட்ட கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு வழிமுறைகளின் செயல்திறன் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது.

செயல்படுத்தல் நிறைவு மற்றும் முடிவுகள் அறிக்கை (ICR) ஏற்கனவே உலக வங்கியிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது, நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட திட்டங்களுக்கான அறிக்கையிடல் கடமையை நிறைவேற்றுகிறது.

செயற்திட்டத்தின் நடவடிக்கைகள் திட்டமிட்ட நேரத்தினுள் முடிக்கப்பட வேண்டும்.

2.5 மனித வள முகாமைத்துவத்துடன் தொடர்புடைய விடயங்கள்

கணக்காய்வு விடயம்

2024 யூலை 01 முதல் ஆறு மாத காலத்திற்கு செயற்திட்ட அமுலாக்க உதவியாளர்களாக பத்தொன்பது நபர்கள் பணியமர்த்தப்பட்டதைக் காண முடிந்ததுடன் ஒவ்வொருவருக்கும் ரூபா.60,000 முன்மொழியப்பட்ட மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டது. இருப்பினும், முன்மொழியப்பட்ட கட்டண அமைப்பை நியாயப்படுத்த முறையான அனுமதி அல்லது ஆவணப்படுத்தப்பட்ட முடிவு எதுவும் கிடைக்கவில்லை. மேலும், இந்த நபர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் விடுமுறை உரிமைகள் குறித்து தெளிவாக வரையறுக்கப்பட்ட விதிகள் இல்லை. கூடுதலாக, அவர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு பொது விளம்பரம் போன்ற வெளிப்படையான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த ஆட்சேர்ப்பு செயல்முறை நடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. நிகழ்த்தப்பட்ட உண்மையான வேலையை மதிப்பிடுவதற்கும், இந்தப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளர்களின் வருகை மற்றும் ஈடுபாட்டின் அளவைச் சரிபார்க்கவும் போதுமான மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு வழிமுறைகள் இல்லை என்பதும் அவதானிக்கப்பட்டது.

முகாமைத்துவத்தின் பதில்கள்

பணியின் போது உலக வங்கி வழிகாட்டுதல் மற்றும் வரிசை அமைச்சக செயலாளரின் ஆலோசனையின்படி, இந்த 19 PIA-க்கள் குறுகிய கால பணிக்காக ஆலோசகர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர், மேலும் "உலக வங்கி நிதியளிக்கப்பட்ட திட்டங்களுக்கு" பயன்படுத்தப்படும் பெறுகை நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது. சம்பளம் மற்றும் விடுமுறை ஆகியவை ஒப்பந்த ஒப்பந்தத்தின்படி தீர்மானிக்கப்படுகின்றன.

கணக்காய்வாளரின் பரிந்துரைகள்

பணியாளர்கள் மேற்பார்வையிடப்பட்டு செயற்திட்டத்தின் பணிகளை ஒதுக்க வேண்டும்.